



Tamil Heritage Foundation

தமிழ் மரபு அறக்கட்டளை

Electronic preservation of Tamil heritage materials

e-Book series

an international NGO initiative to digitize old Tamil books and palm leaf manuscripts

visit <http://www.tamilheritage.org>

தமிழ் ஓலைச்சுவடிகள், நூல் பாதுகாப்பு.

பாதுகாப்பற நிலையில், மஹபதிப்பு காணாத பழைய நூல்கள், ஓலைச்சுவடிகள் போன்ற தமிழ் முதுசொய்களை பின்பற்றிப்பாக்கி தமிழ் வளத்தை நிரந்தரமாக்கும் ஒரு சர்வதேசதன்னார்வ முயற்சி.

மேலும் அறிய: <http://www.tamilheritage.org>



முதுசொய் முத்திரை
தமிழ்ப்பாதுகாப்பின் அக்கறை

Extract from "Kallumagal".

“அப்படிச் சொல்லாமா?”

மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதர்யர்

பாலனத்தம் ஜமீன்தாராக இருந்தவரும், தமிழன்பு மிக்க வரும், இப்போது மதுரையிலுள்ள கழிமுச் சங்கத்தின் ஸ்தாபகரும் ஸ்ரீ பௌன் பொ. பாண்டிததுரைத் தேவரவர்கள் ஏறக்குறைய நாற்றான வருஷங்களுக்கு முன் ஒருமுறை தம் பரிவாரங்களுடன் ஆய்வுகொண்டதிற்கு வந்திருந்தார்கள். அவருடைய அன்பரும் பொன்ன சம்லதானத்துச் சங்கீத வித்துவானுமாகிய பூச்சி ஐயங்கா போன்று வழங்கும் ஸ்ரீவிவாஸ ஐயங்காரும் அப்போது அவருடன் வந்திருந்தார். ஐயங்கார் அக்காலத்தில் சிறுபிராயத்தினர்; பட்ட ணையர் சப்பிரமணிய ஜெயரிடத்திலும் மகாவைத்தியாதையிடத்திலும் அவர் இசைப் பயிற்சி பெற்றவர்; அவர் முன்னுக்கு வந்து புதுதடையை வேண்டுமென்ற விருப்பம் பாண்டிததுரைத் தேவருக்கு நிருத்தியாக இருந்தது. அதனால் கும்பகோணத்திலிருந்து திரும்பு மாடில் அங்கிருந்த அன்பர்களிடம், “இவரைப் பிரகாசப்படுத்த வேண்டும்” என்று சொல்லிவிட்டு அவர் இராமநாதபுரம் சென்றார். ஸ்ரீவிவாசையங்கார் மட்டும் கும்பகோணத்தில் தங்கினார்.

அக்காலத்தில் கும்பகோணம் காலேஜில் ஆசிரியராக நிருந்த ஸ்ரீ ஸாது சேஷேயர் முதலிய பல கனவான்கள் சேர்ந்து ஸ்ரீவிவாசையங்காருடைய சங்கீதக் கச்சேரி ஒன்றை நடத்த விரும்பி செய்தனர், கச்சேரி அந்கரத்துள்ள ‘போர்ட்டர்’ என்ற மராலில் நடைபெற்றது. கராத்திலிருந்த கனவான்களும், நத்திப்பாகஸ்தர்களும், சங்கீத வித்துவான்களும், வேறு பலரும் வருந்தார்கள். கூட்டம் மிகுதியாக இருந்தது; அம் மண்டபம் புதுவரும் என்னிட இடமில்லை.

“அப்படிச் சொல்லாமா?”

(10) விவாதங்காரர் மிகவும் அருமையாக அன்று பாட்டனர். விவாதங்காரர் கிருஷ்ணயர் முதலிய வித்துவான்கள் அந்தக் காலத்திலிருந்து முதலியன் வாசித்துச் சிறப்பித்தனர். சங்கித மாண்புக்காரர் பலர் நிறைந்த அந்தப்பெரிய நகரத்துக்கேற்றபடி விவாதங்காரர் ஜெயங்காருடைய பாட்டு அமைக்கிறார்த்தது. அவருக்கு அங்கு ஒரு தனிஜங்கம் உண்டாயிற்று. கச்சேரிக்கு வந்திருந்த மாண்புக்காருடைய கானுமிர்தக் கடவில் மூழ்கிக் கர்க்கமேயே. மறந்திருந்தனர். பலர் தங்கள் வீடுகளில் நடைபெற்றார் விசேஷங்களுக்கு அவரை வருவித்துப் பாடச் செய்வேண்டுமென்று அர்ப்பாது தீர்மானித்தனர்.

குச்சேரி முடிவடைந்த பிறகு அவ்வித்துவானைப் பாராட்டிச் விவாரத்தைகள் சொல்லவேண்டுமென்று ஸாது சேவையர் என்னிடம் சொன்னார். அவரைப்பற்றிப் பின்வருமாறு பேசுகின்றன:-

“ஆறு சுவைகளும் நிரம்பிய விருந்துணவை உண்டுவிட்டு ஆற்ற உணவைப்பற்றி ஒரு டிரசங்கம் செய்யவேண்டு மென்றால் அது முடியுமா? அதுபோல ஸ்ரீநிவாசயங்காரனித்த சங்கித விருந்தை நுகர்ந்து எல்லாம் மறந்திருக்கும் இந்த நிலையில் பேசுவதற்கு எப்படி முடியும்? என்னைப் போலவே எல்லோரும் ஸ்ரீரக்கிரியர்களென்பது எனக்குத் தெரியும். சங்கிதத்திற் பெயர் பெற்ற சோமநாட்டிற் பரம்பரையாகச் சங்கித வித்துவான்கள் வாழ்ந்துவரும் இந்த நகரத்தில், பாண்டி நாட்டிலிருந்து ஒரு வித்துவான் வந்து எல்லோரையும் மயக்கி விட்டாரென்பதை நினைக்கையில் எனக்கு ஆச்சரியம் மேலிடுகின்றது. இந்தச் சிறு ரிவாயத்திலேயே இவ்வளவு திறமையோடு விளங்கும் இவர் இன்னும் சிலகாலத்தில் நம்முடைய நாட்டிலுள்ள யாவருடைய ஸ்ரீனிவாஸ்தையும் கவரும் ஆற்றலுடையவராவாரென்பதில் சந்தேக ஏற்பட்டுள்ளது. இந்த நகரத்தில் முன்பு த்தெளைக்கம் ஸ்ரீநிவாசயங்காரனிடம் ஒரு பழைய சங்கிதவித்துவான் இருந்தார். அவர் மாண்புக்காரரிலிருந்த சிவாஜி மகாராஜாவால் ஆதரிக்கப்பட்டவர். ஆற்காடுகளில் சக்காபாணிப் பெருமான் ஸக்னிதியில் அவ்வரசர் காட்டினப்படி இருந்து பாடிக்கொண்டு வாழ்ந்து வந்தார். அவ்வாயாவழுந்துபெல்லைக்காரன்றே வழங்குவார்கள். இந்த காகரத்தில் வோசெஞ்சுரு டூபினிவைசையங்கார் வந்து எல்லேரியுக்கும் அதிகாத்தி தேதினைப் புகட்டிப் புசுழ்பெறாப் போகிறான்டாலும் நினைக்கு அவருடைய இயாற்பெயாகியாக ஸ்ரீநிவாசயங்காரன்டாலும் பூதாலும் போகிறான்டும்; அந்தபொழுது புதிதாக இயாற்றிய

“அப்படிச் சொல்லாமா?”

பாடலென்றையும் சொன்னேன். பிறகு ஸ்ரீநிவாஸாய்கார் தங்க சம்மானம் பெற்று ஊர்போய்ச் சேர்ந்தார்.

கும்பகோணத்தில் அக்காலத்தில் பக்தபுரி அக்கிராத்தில் கோபாலியரென்ற ஒரு தமிழ் வக்கில் இருந்தார். அவர் தஞ்சா ஐஞ்ச சமஸ்தானத்தில் சங்கித வித்துவானுக இருந்து புகழ்பெற்ற பல்லவி கோபாலியருடைய பேரர். அவர் தம்முடைய பாட்டனார் பெற்ற சார்மானியங்களை வைத்துக்கொண்டு சுகமாக வாழ்ந்து வந்தார். அவருக்குச் சங்கிதத்திலும் நல்ல பழக்கம் உண்டு. பல பழைய வித்துவான்கள் இயற்றிய கீர்த்தனங்களும் மற்ற உருப் படிகளும் அவருக்கு ஆயிரக்கணக்காகப் பாடம். பல்லவி கோபாலியருடைய சாகித்தியங்களையும், தலைவராகம் சினுவையங்காருடைய கீர்த்தனங்களையும் அவர் அடிக்கடி பாடிக்கொண்டேயிருப்பார்; அவ்வூருக்கு வரும் சங்கித வித்துவான்களெல்லோரும் அவர் வீட்டிற்குச் சென்று அவரோடு பேசியிருந்துவிட்டுச் செல்வார்கள்; அவரிடமிருந்து சில கீர்த்தனங்களைக் கற்றுக்கொண்டும், தாங்களுக்கு தெரிந்த நிர்த்தனங்களிற் பின்முகன் இருந்தால் அவற்றைக் கிடிருக்கின்றூண்டும் போவார்கள்.

ஸ்ரீ ஜெயங்கார் கும்பகோணத்துக்கு வந்த காலத்தில் முற்கூறிய கோபாலியருக்குப் பிராயம் ஏறக்குறைய எழுபதுக்கு மேல் இருக்கும். ஜெயங்கார் அவரைப் போய்ப் பார்க்கவில்லை. அவரும் கச்சேரிக்கு வரவில்லை.

ஸ்ரீ ஜெயங்காரது கச்சேரி நடந்த மறுநாள் யாரோ ஒருவர் கோபாலியரிடம் சென்று, ‘தலைவராகம் சினுவையங்கார் பெயர் இவருடைய பெருமையை நோக்கிக் குறைந்துவிட்டது’ என்று நான் பேசினதைச் சொல்லிவிட்டனர். தம்மிடம் ஜெயங்கார் வாராண்டு யால் இயல்பாக அவருக்கு இருந்த கோபத் தீ பின்னும் மூண் டெட்டுந்தது. “அப்படியா சமாசாரம்! விட்டேன பார் அந்தப் பின்னோயாண்டானே!” என்று சொல்லிக் கைத்தடியை எடுத்துக் கொண்டு உடனே புறப்பட்டார். அவருடைய உடலில் முதுமையினால் இருந்த நடுக்கம் அப்பொழுதுண்டான் கோபத்தாற் பின்னும் அதிகமாயிற்று; கை நடுங்கக் கால் தல்லாடக் கோபங் தம்மைச் செலுத்த வீதிவழியே வந்தார்; அங்கவஸ்திரம் விழுந்து கிழே புரண்டது. வரும்போதே, “காலம் கலிகாலமாய் விட்டது. வாய்க்கு வந்ததெல்லாம் பேசிவிடுவதா?” என்று சொல்லிக் கொண்டே நடந்தார். அவருடைய வேகத்தையும் கோபாலியங்களும் கண்ட சிலர் அவரைப் பின் தொடர்ந்தனர். ‘நானாயா நாம்

கைத்துடியால் அடித்துவிட்டு மறுகாரியம் பார்க்கப் போகிறார் இவர் என்று யாவரும் எண்ணினர்.

கைத்துடியால் அடித்துவிட்டு அடுத்தாகிய ஸஹாஜி நாயகர் தெருவின் இரண்டாவது வீட்டில் நான் விசித்துவங்தேன். கோபாலையர் என் வீட்டை நோக்கி வந்தார். அப்பொழுது காலையில் மணி 9 இருக்கும். நான் காலேஜாக்குப் போக வேண்டியவனுகையால் வழக்கப்படி வீட்டின் பின்புறத்திலுள்ள கிணற்றுக்குச் சென்று ஸ்கானம் செய்துகொண்டிருந்தேன். கோபாலையர் என் வீட்டில் நுழைந்தார். உள்ளே என் சிறிய தந்தையார் இருந்தார். கோபாலையருக்கு அப்பொழுது கண் பார்வை குறைந்திருந்தது. ஆகையால் என் சிறிய தந்தையாராகில் வந்து அவரை மேறுங்கிழும் பார்த்து இன்னுரென்று தெரிந்துகொண்டு மிக்க ஆத்திரத்தோடு, “உங்கள் பிள்ளையாண்டான் இருக்கிறாரா?” என்று இரைந்து கேட்டார். அவர் கேட்ட குரல், என் காதில் விழுந்தது. அவர் என் பேச்சினுற் கோபங்கொண்டு வந்திருக்கிறென்பதை நான் நன்றாக உணர்ந்துகொண்டேன். நனைந்த ஆடையுடனே உள்ளே ஓடிவந்து கோபாலையரிடம், “க்ஷமிக்க வேண்டும்! க்ஷமிக்க வேண்டும்!!” என்று பணிவாகச் சொன்னேன்.

“க்ஷமிக்கவா? உங்களுடைய தகப்பனார் இருந்தால் நீங்கள் பேசினதைக் கேட்டுச் சுகிப்பாரா? நீங்கள் அப்படிச் சொல்லாமா? த்ஸெளகம் சிறுவையங்கார் பெருமை உங்களுக்கு என்ன தெரியும்? அவர் இருந்தால் இப்பொழுது உங்களை என்ன செய்திருப்பார் தெரியும்! ஒரு சிறுபையனை இவ்வளவு தாரம் உயர்த்திப் பேசலாமா? அந்த விம்மூர்மங்கே! இந்தப்பூச்சி எங்கே!” என்பவற்றைப்போலப் பல கேள்விகளைச் சரசரவென்று ஆத்திரத்தோடு அவர் என்னைக் கேட்டுக்கொண்டே போனார்: நான் என்ன சொல்லேன்!

“பொறுத்துக்கொள்ள வேண்டும்; பொறுத்துக்கொள்ள வேண்டும்” என்று சுறி நமஸ்காரம் செய்தேன்.

“நீங்கள் செய்தது எவ்வளவு பெரிய தவறு தெரியுமா?” என்று கேட்டார் கோபாலையர்.

“க்ஷமிக்கவேண்டும்: என்னவோ சொல்லிவிட்டேன். ஒரு வித்தையில் நூதனமாக முன்னுக்கு வருபவர்களை அப்படிப் பேசித் தானே பிரகாசப்படுத்தவேண்டும்; ஒன்றுக்குப் பத்தாகச் சொல்லியே உத்ஸாகத்தை உண்டாக்க வேண்டும்; அதனால் அப்படிச்

சொன்னேன். வேறுவிதமாகத் தாங்கள் எண்ணிக்கொள்ளக் கூடாது” என்றேன்.

“எண்ணிக்கொள்வதா? நீங்கள் அப்படிப் பேசினதற்கு வேறு என்ன அர்த்தம்? கீழே உட்காருங்கள்; அந்த மகானுகிய தலைகம் சினுவையங்கார் கீர்த்தனங்களைக் கேளுங்கள்” என்று சொல்லி அந்தக் கிழவர் உட்கார்ந்தார்; நானும் சரவேஷ்டியோடே உட்கார்ந்தேன். உடனே அவர் தலைகம் சினுவையங்கார் இயற்றிய சில வர்ணங்களைப் பாடிக்காட்டினார்; அவை வெவ்வேறு ராகங்களில் அமைந்திருந்தன. அவர் வேறு சில கீர்த்தனங்களையும் பாடினார். நடுங்கிய குரலாக இருந்தும் அவற்றைப் பாடும் பொழுது கையை ஆட்டுவதும் தலையை அசைப்பதுமாகிய அவர் செயல்கள் அவருடைய உத்ஸாகத்தின் அளவைப் புலப்படுத்தின. மேல் ஸ்தாபியில் பாடத் தொடங்கும்போது அது பிடிப்பாமை யினால் தம் கையை உயர்த்தி உயர்த்திக் காட்டிக் காட்டி அவர் அபிரயம் செய்தபோது அவர் அடைந்த இன்பத்தை, உண்மையில் தம் சாரீர பலத்தினால் அந்த ஸ்தாபியில் பாடுபவர்கள் கூட அடைந்திருக்கமாட்டார்கள். முதிர்ந்த பிராயத்தில் அவர் அவ்வளவு பாடியது எனக்கு அளவற்ற வியப்பை உண்டாக்கியது. தலைகம் சினுவையங்கார்பால் அவருக்கிருந்த பேரன்பும், அவருக்கு இழுக்கு நேர்ந்ததைப் போக்கவேண்டுமென்ற எண்ண மும் அவரிடம் புதிய சக்தியை உண்டாக்கின.


“எப்படி இருக்கின்றன, பார்த்தீர்களா? அவருடைய பெருமையை நீங்கள் உண்மையில் தெரிந்துகொண்டிருந்தால் அப்படிச் சொல்லத் துணிந்திருக்க மாட்டார்கள். இப்பொழுதாவது தலைகம் சினுவையங்காருடைய சக்தியைத் தெரிந்துகொண்டார்களா?” என்று கோபாலையர் கேட்டார்.

“தெரிந்துகொள்ளாமல் என்ன? முன்பும் தெரிந்துகொண்டு தான் இருக்கிறேன். இப்பொழுது பின்னும் நன்றாகத் தெரிந்து கொண்டேன். அவரெங்கே! இவரெங்கே! உபசாரத்துக்காக நான் சொன்னதை ஒரு பொருளாகத் தாங்கள் எண்ணக் கூடாது. பெரியவர்களெல்லாம் ஒரு வஸ்துவைப் பெருமைப் படுத்தி வேண்டுமென்றால் இப்படிப் பாராட்டிச் சொல்வது வழக்கம். மாளிகைகளை மேருவைக் காட்டிலும் சிறந்தவை என்று சொல்லார்கள்; அதனால் மேருவுக்குப் பெருமை குறைந்து போகுமா? மேருவை எடுத்துச் சொல்வதனாலேயே அதன் பெருமை பின்னும் விளங்கும். அதுபோல இதுவும்

த்ஸௌகம் சிறுவையங்காரர் நான் குறைவாகக் கூறியதாகாது; இப்படிக் கூறியதால் மின்னும் அவருடைய பெருமையே விளங்கும்.”

“அதெல்லாம் உங்கள் தமிழ்ப் புஸ்தகங்களில் வைத்துக் கொள்ளுங்கள். சபையிலே பேசுவதென்றால் அப்படி யோசியா மல் சொல்லிவிடலாமா? தப்பு தப்புத்தான்” என்று நீர்ப்புக் கூறினார் கோபாஜீயர்.

அதற்கு மேல் கான் என்ன சொல்ல முடியும்? ஒருவாறு சமாதானங் கூறி அனுப்பினேன். பழைய வித்துவானிடத்தில் அந்தக் கிழவருக்கு இருந்த அண்பும், அவ்வித்துவானுடைய பெருமையைக் காப்பாற்றுவதில் அவருடைய சக்திக்கு மேற்பட்டு விளங்கிய பற்றாம், அப்பெருமைக்குக் குறைவு கேருங் காலத்தில் உண்டான மானமும் இந்திகழ்ச்சியால் நன்றாக வெளிபாயின.



Tamil Heritage Foundation
தமிழ் மரபு அறக்கட்டளை

Electronic preservation of Tamil heritage materials
e-Book series
an international NGO initiative to digitize old Tamil books
and palm leaf manuscripts
visit <http://www.tamilheritage.org>

தமிழ் ஒலைச்சுவடிகள், நூல் பாதுகாப்பு.

பாதுகாப்பற்ற நிலையில், மறுபதிப்பு காணாத பழைய
நூல்கள், ஒலைச்சுவடிகள் போன்ற தமிழ் முதுசொம்களை
மின்பதிப்பாக்கி தமிழ் வளத்தை நிரந்தரமாக்கும் ஒரு
சர்வதேச தன்னார்வ முயற்சி.

மேலும் அறிய: <http://www.tamilheritage.org>



முதுசொம் முத்திமர்
தமிழ்ப்பாதுகாப்பின் அக்கறை